

(ஆ) பகிர்ந்தளிக்கக் கூடிய இலாபம் பற்றிய கருத்துகளை விவரி.

Explain the concept of divisible profits.

SECTION C — (3 × 10 = 30)

Answer any THREE questions

16. தணிக்கையின் நன்மைகள் பற்றி எழுதுக.
What are the advantages of Audit?
17. சான்றாய்வின் தணிக்கையாளரின் கடமைகள் பற்றி விவரி.
Explain the duties of an auditor for Vouching.
18. சான்றாய்விற்கும் சரிபார்த்தலுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பற்றி எழுதுக.
Difference between Vouching and Verification?
19. தணிக்கையாளரின் வரையறைக்குட்பட்ட அறிக்கை பற்றி எழுதுக.
Describes the qualified report of an Auditor.
20. பங்காதாயம் கொடுப்பதற்கான விதிகள் பற்றி விவரி.
Explain the rules regarding the payment of dividend.

S.No. 1516 T 16 CCCCCM 10/16 CCCAC 10/
16 CCCCA 10/16 CCCC 010

(For candidates admitted from 2016–2021 Batch)

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2023

Part III — Commerce / Applied Commerce / Computer
Applications / Co-operation – Major

AUDITING

Time : Three hours

Maximum : 75 marks

SECTION A — (10 × 2 = 20)

Answer ALL the questions.

1. தணிக்கை வரையறு.
Define Audit.
2. இடைக்காலத் தணிக்கை என்றால் என்ன?
What is Interim audit?
3. சான்றாய்வு என்றால் என்ன?
What is Vouching?
4. ரொக்க விற்பனை – வரையறு.
Define cash sales.

5. மதிப்பிடுதல் என்றால் என்ன?
What is valuation?
6. நிலையான சொத்துக்கள் - வரையறு.
Define fixed assets.
7. உரிமையியல் பொறுப்பு என்றால் என்ன?
What is civil liability?
8. தணிக்கையாளரின் பொறுப்புகள் என்றால் என்ன?
What is liabilities of an auditor?
9. பங்காதாயம் - வரையறு.
Define Dividend.
10. மூலதன இலாபம் என்றால் என்ன?
What is capital profits?

SECTION B — (5 × 5 = 25)

Answer ALL the questions, Choose (a) or (b).

11. (அ) தணிக்கையின் நோக்கங்கள் பற்றி விவரி.
Explain the objectives of audit.

Or

- (ஆ) கூட்டுறவு சங்கத்தணிக்கை பற்றி விவரி.

Explain the audit of Co-operative Societies.

12. (அ) சான்றாய்வின் முக்கியத்துவம் பற்றி விவரி.
Explain the importance of Vouching.

Or

- (ஆ) பல்வேறுபட்ட ரொக்க வரவுகளைச் சான்றாய்வு செய்தல் பற்றி விவரி.

Explain the Vouching of various cash receipts.

13. (அ) சொத்துக்களை வகைப்படுத்துதலும் மதிப்பிடுதல் பற்றி விவரி.

Explain the classification of assets and their valuation.

Or

- (ஆ) முதலீடுகளைச் சரிபார்த்தல் பற்றி விவரி.

Explain the verification of the Investment.

14. (அ) மூன்றாம் நபர்களுக்கு தணிக்கையாளரைப் பற்றி விவரி.

Explain the liabilities of an auditor to third parties.

Or

- (ஆ) கௌரவத்தணிக்கையாளரின் பொறுப்பு பற்றி விவரி.

Explain the liability of a honorary auditor.

15. (அ) இலாபத்தை தீர்மானிப்பதில் ஏற்படும் பிரச்சனைகளை விவரி.

Explain the problems of determining the profits.

Or